



சிவமயம்

வேலுமய ராதாஸை.

செல்லைக்கந்தர்

கும்பாபிஷேகக்கொம்மி.

திருவிழுக்கொம்மி.

இறைய

தி நடிகங்களோசிஜில்லா

ஏட்டயாடும் சமஸ்தான வித்வான்

திருமயிலை

வி. கந்தரமுதலியாரவங்களால்

இயற்றப்பெற்ற,

அண்ணவ

கந்தசாமி முதலியாரால்

தமது

கிச்சீனர் அச்சுக்கூடத்தில்

பதிப்பிக்கப்பட்டன.

சாதாரண வந்த வாக்காசிமீ

ஒத்தர் விலை ரூ. 6.

கும்பாபிஷேகக்கொம்மி



ஸ்ரீ கந்தசுவாமியார்.

—  
சிலமயம்

வேலுமயிலுத்தீர்.

சென்னைக்கந்தர்

## கும்பாபஷேகக்கொய்ம்.

---

கோப்பியடி பவிடங்கள் கொப்பியடி — மனக்  
சூதார்தார்யாதோ கொமயியடி  
செமடை யார்ளசென்னைக் கந்தர்கோவிலைச்  
செவித்துக் கொமயியடியுங்கதி.

ஶ்ரீகுடுபாமி ஷேகப்போறசவச்  
சிறாபின்னக்கொமயி யாம்பபாட  
காராரசாந்தி முனணரபாந்தநுள்  
கறுடக்ககணபதி காப்பாமே. கொம்மி (க)

திருப்பரங்குஞ்றங் திருச்சீரலைவாய்  
திருவாளினன்குடி திருவேஶம்  
அருமபழமுதிர் சோலையுங்குஞ்றுமீதா  
ஒட்டுத்தக்கோட்டம் பாருங்கடி. கொம்மி (க)

சுகரஸுாதத்தியின் நெற்றிலிழிகளிற்  
ரூணோவதாரனு செம்துலகில்  
கிங்காரமாகவே சிவகுநவெனத்  
திருப்பெயருந்து பாருங்கடி. கோ

திர்சாக்ரியானான சத் தீக்டேஶா  
தேநதுமவசசீர வேலாக  
உச்சிகராய்வாங் தவுண்ணாற்றுவாங்ற  
யுபயாடுசெயைத் பாருங்கடி கொப்ம் (ஷ)

சாருக்கால்கூத மூக்ளைப்பத்மீன்  
சங்கர்த்தினமையோ வரச்காதமுச  
சாருபுயவர் தம்மாபிரத்ரிச்சுர  
ஏவாணபவீநாப பாருங்காடி. கொப்மி (ஷ)

ஆதியிலேதிருப அராக்ரூயாகக்கத்தில்  
அறிபுறமாய்த்தோன்றுச் சூவனைத்தெபிஃ  
சோதிவடிவாகும் புதுதாக்ருபா  
குவாரிவந்தயா பாருங்கடி. கொப்மி (ஷ)

வந்தகுப்பீலை வாழ்த்தியாயிரவா  
யங்காப்பாய்த்தானி சட்டிவித்துக  
கந்தாராரிக்கோவி வெளாறுத் துபமபயா  
சங்கணமத்தனர் பாருங்கடி. கொப்மி (ஷ)

அன்றுபுதல்ச்சிய டூலையிகாறாசவர்  
ஆகமதேவத விதிப்படியே  
என்றுமாடப்பந்த மெய்யன்பக்கண்டு  
தெதிலுக்கிழர் பாருங்கடி. கொப்மி (ஷ)

கோபுரத்தைக்கட்டக் காளிரதனடையு  
சொன்டகல்லெண்ணைத் தீவ்ரபுடிய  
பமநாச்சம்தூ சும்பாபிலேக்கந்தா  
ந்ததியார்செப்தார் பாருங்கடி. கொப்மி (ஷ)

கும்பைதேக்கொம்மி.

❸

ஆலயத்துள்ளோமேற் றாபிச்னாஞ்சில

அலீரணமாகவங் கிருநததனைல்  
பாலன்தாடனம் பராபவத்தாரியில்

பண்ணினீர்சுவாமிக்குப் பாருங்கடி. கொம்மி(க०)

ஆலெந்தானத்தின் தூபியைத்தங்கத்தால்

முழுதுமலாந்செய்தூப் பின்னிரண்டு

பேஷான்தாயக்கானாத் தூபியைவர்ணத்தால்

வேலைசெய்யானித்தனர் பாருங்கடி. கொம்மி(கந)

ஆண்ணவர்யாரெலி வறைகுரேங்கேளாய்

அன்னாகவை சிகா மங்கையரே

கேண்ணிலிருமடு கிடங்குவர்த்தகர்

செய்தபவர்பிலை பாருங்கடி. கொம்மி(கந\_)

உந்சவழுர்ததியின் தூபியைவர்வூத்தால்

உணனதாகவே நன்னயமாய

அருடுதார்சீனி வாசவத்தியனை

ஶங்கம்மாள்வெய்தைதூப் பங்ருங்கடி. கொம் (கந\_)

இங்கைத்தாகல் சீருப்புவர்த்தகம்

வழிந்முறைக்கப்பா செட்டியார்கம்பினி

தங்கக்கவர்த்தக யம்மையிருவர்க்குஞ்

சாததினுரண்பாகப் பாருங்கடி. கொம்மி (கந)

ஆலயத்துள்ளுற வளமெந்தபண்டபம்

அலீவாறிறகத வந்தெறுமுன்னும்

கோவி கும்பை வாணப்பணியன்பு

கொண்டுகிலர்செய்தார் பாருங்கடி. கெ

நீர்க்கேசகாண மாயத்திலைக்குன்  
நெய்தபூட்டுத்தாறு ரூபாரூபீஷகம்  
ஆனாலுசொறுபடி நடங்காலின்  
அலாமத்துவத்தனா பாருங்கடி. கொம்மி(கூ)  
வாய்த்சாகாரண வருடாவவகாசிமாம  
மதிகிலரணபதாம் தெயதிமிக  
ஆய்த்துப்பதின மாதிவாரங்காலை  
ஆறுமலைக்கெல்லாப பாருங்கடி. கோம் ८ ()  
அன்றாக்கிரயோதசி யாதுள்ளவாதிப்பில்  
அனுமர்த்திழா சீக்கிணத்தில்  
குண்றவிலிக்குன் ரூபாகவராங்க்கி  
குமபாபிஷேகத்தைப் பாருங்கடி. கொம்மி ()  
ஆலயககொண்டபர் மூர்த்திக்ஞங்கெல்லாம  
அன்டுடன்கும்பாடு ஷேகஞ்செப்பது  
சீலமாய்யசாமி ஷேகஞ்செவக்கியன்  
செய்யுமுபசாரம் பாருங்கடி. கொம்மி (கூ)  
அனறிவிற்றிரு யணமுன்செய்னித்து  
ஆயைருர்த்திக்கட் கெல்லாபகோற்சவம்  
இன்புறவீதிரி லெழுந்தருட்காட்கி  
என்றுங்கிடைக்குமோ பாருங்கடி. கொம்மி ()  
கும்பாபிஷேக தரிசனங்செய்வதாற்  
குபேரசம்பத்துண் டாவதுமெய்  
பாகக்காலத்தைக் கழிப்பவர்க்கிங்கு  
வாய்க்குமோபுண்ணியம் பாருங்கடி. கொம்மி

பறபலதலங்களி ல நுஞ்சாகினைவர்  
பரிவுடனேவந்து யாகதுபம்  
ஷ்ரீயனானாவதியர் மேதபாராயணம்  
ஷிகியுடன்செய்வதைப் பாருங்கடி. கொம்மி ()  
ஆதிஷைவர்முக வந்தனார்யாவர்க்கும்  
அரியசந்தரப்ப பண்ணயாற்றி  
நீதிமுறைப்படி யனனதானங்களும்  
நியமமுடியாக்செய்வதைப் பாருங்கடி. கொம்மி  
ஆதிஷைவர்முத வாஸயபாரிதனா  
யாவாக்குமாலையா பரணங்களும்  
நீதிபுடன்னல் தோறுக்குத்தூதிலை  
நேயபாகத்துக்கந்தார் பாருங்கடி. கொம்மி (2 r)  
சந்ததியோகமிக்க தழைத்திடவேயநத  
ஏந்த தினயவலம் எங்கவாக்கு  
பந்தவினைக்கெதாடர் நீங்கச்சகாந்த  
பாக்கியம்பவந்தெய்தும் பாருங்கடி. கொம்மி ()  
மேனாதாளவோணா பொத்தவுண்டுலல  
மேன்மையாம் வாதகியகீதமுண்டு  
நானுக்குநாள்தேவ தாசிகள்பரத  
நாட்டியஞ்செய்வதைப் பாருங்கடி! கொம்மி ()  
ஆலயத்தின்பூஜை சிறந்திடவேயன்பர்  
ஆயிரவர்குள்ள செழித்திடவே  
சாலவுந்தரும் கர்த்தகரும்வாழ்க்கிடச்  
சந்ததனுசிந்தித்துக் கொம்மியடி. கொம்மி-

—  
சிவமயம்.

வேறுமதிலுர்துணை.

சென் னைக்கந்தர்

## திருவிழாக்கொம்மி.

---

சேம்பியடிப்பெண்கள் கொம்மியடி-மனக்  
குறைகளீங்களே கொப்பியடி  
சேமமயநன் சென்னைக் கந்தாலீகாவிலீச்  
சேவிகதுக் கொம்மியடியுகாடி.

தலவிசேடம்.

கோவில்வட்டப்புத் தெங்குங்க்கடைவீதி  
குறுங்கிழுத்திலைசத் தோந்லீயமாப்  
கேயபாப்பதன்றிலை வசந்தாண்டபம்  
நேர்ந்திருப்பதைப் பாருங்கடி. கொப்பி (ஏ)  
விளக்கங்கூபேற்றிலை பண்டபங்கள்குழு  
விளக்குஞ்சரவணைப் பொய்கைகற்றில்  
சிந்தனைவத்தன்பர் வெயராய்மிசேட்டியார்  
செய்ததிருப்பணி பாருங்கடி. கொம்மி (ஒ)  
பத்தியாய்த்தனமுங் தீர்த்தத்தின்மூழ்சிப்  
பத்தால்விழுதிகிருத் ராக்ஷஸ்மூண்டு  
சித்திக்குஞ்ஞான சடாக்ஷரமந்திரஞ்  
செயித்திருப்பதைப் பாருங்கடி. கொம்மி (ஒ)

திருவிழாக்காம்மி.

தேவர்தொழுக்கிற வாய்ந்தினுயர்  
சிகரத்தலைத் தமியாத  
ஆவளம்கல்லி (ந) கைகூர்மிரண்பர்  
ஆனத்தங்கள்வளது பாருங்கடி. கொம்மி ()

கொமிற்பிரகா ரத்திலகன்கியா  
கூறுநறி போன்றவீரர்  
வாயின்முன்விடும்பூ ஆரைண விரிகாதா  
வாய்க்கு நுபோதுபூ பாநங்கடி. கொம்மி (இ)

பண்மலைநடுக்கு காய்பழங்கஷ்டாம்  
பார் குவைதூரை தசாரீஸ்வரமிக்காணு  
புவ்ளீகசு வாபநி தல்லை சீசலிந்துளை  
ஏஉட்டோவத்தைப் பாருமகடி. கொம்மி (ஈ)

குதாதிநவடி போற்றிசெய்துவகு  
கன்மலினோரையர் யாவுமகன்றிடச்  
சிநதனையார்வள்ளி தெய்மயாளையைச்  
சேவித்துச்சொம்மி யாடியுங்கடி. கொம்மி (ஏ)

பககத்திலா று முகவேலுந்தி நுப  
பழுங்குரர் நடாராஜர்  
சொக்கவியகர்மீ ஞம்சிகைப்பாற்பதந்  
துதித்துக்கவாம்மி யாடியுங்கடி. கொம்மி (ஒ)

திருவிழாச்சிறப்பு.

உற்சவழூர்த்தியைத் தொழுதன்புருசி  
வுயர்விழுதிப்பிரசாதம்பெற்று

நற்கதீர்ணதப் பிரபவராசவ  
காளிள்சிபவம் பாருங்கடி. கொம்பி (க)

சன்னிதியிற்பவ ஈங்கிலவாக்தியங்  
தங்கமலிதிபயர்த ரிற்பவலாற்சவக்  
தண்ணெய்திவிக்க அனந்தசெட்டியார்  
தான்செய்ப்படங்களோப பாருங்கடி. கொம்பி ()

நாலுமீதிலுள் கிறங்கழுப்பாங்கர  
நடுளில்பாகர தேஷண்டிபங்கள்  
மூலைக்குழுலீஸர் பாணவேஷுக்கலை  
முந்திநடப்பதைப் பாருங்கடி. கொம்பி (ச)

க - வது நாள்.

கற்பகனிருக்கதக் குடுமிலமரங்கு  
கந்தர்வள்ளிவதுப்பவ யாளையுடன்  
அற்புதமாய்ஸ்வுவரி யொல்பதுகணுடக்கர  
ஆரம்பவற்சவம் பாருங்கடி. கொம்பி (க)

க - வது நாள்.

பொற்சிக்கவாகன மீதமரங்குகங்கர  
புகழ்ப்பறவள்ளிவதய் வாளையுடன்  
நற்குணத்திரும்பு கிடங்குவர்த்தகர்  
நடத்தமுற்சவம் பராருங்கடி. சொம்பி (க)

க - வது நாள்.

தவாகனத் தின்மீதுகங்தர்  
புனிதவள்ளிவதய் வாளையுடன்

திருவிழாக்செம்பி.

கக

காதலைவரர் பேர்சபபழக்கஸடக்  
கார்செய்யுற்சவம் பாருங்கடி. கொப்பி (கந)

ஈ - வது நாள்.

தங்கமயகாக வாசனக்திறக்கா  
தக்கவளவில்தபவ பாளையுடன்  
பொங்கலமாடுவா ஆசிசமங்குக்கா  
புறியுழுவுமாம் பாருங்கடி. கொம்பி (கஞ)

ஈ - வது நாள்.

போண்டாசலவாகன மீதாநதீதகநதர்  
தூஷ்துடுவனவில்தய வாளையுடன்  
கன்னயமாடுவே வெறுவில்லவர்க்கா  
நயத்துடச்சுவாருமாம் பாருங்கடி. கொம்பி (கங)

ஈ - வது நாள்.

ஆளைவாகா மீதேதுமேகநகா  
அள்ளைவாவில்தயவ பாளையுடன்  
தானெழுத்தாளக் காசககஸடக்காரா  
தாழுசெய்யுழுற்சவம் பாருங்கடி. கொப்பி ( )

ஈ - வது நாள்.

சிவகாரத்தேரி விளைத்தாளிக்கந்தர்  
சிறநதவள்ளில்தெய் வாளையுடன்  
தங்காமதீலவர நெல்லுமண்டிக்காரர்  
சம்பிரமவற்சவம் பாருங்கடி. கொம்பி (கஶ)

ஈ - வது நாள்.

குதீரவாகனத் தின்மீதாநதர்  
குறப்பெண்வள்ளில்தெய் வாளையுடன்

மதிப்பொடி ஏர மனிஸாவாசதகி

மக்ஞா முக்கயா நசவம் பாருங்காடி. கொமமி ()

கூ - வது நளை

கமிலீயங்கி பீ துதற குநவாச

காராசிலாடி யூச துபடகசிரச

ஐதீசமாயவரா தேங்காயுடுசுக்கா

அறபுதலும்வட்ட ராமாக்கி, கொமமி (21)

கூ - வது தி

அறபுசாரோவா ளத்தி றபுத்தி

பாணை காத மேட்டுச் சுநா

ஷ்ரீபன குநாம் ரூ செட யுசெயங்கிச் சும்

வித்துடாநாவப் பா நங்கி, மகாமி (22)

கூ - வது ரா

கசசாலீஸ் ரா (கீசுப்பிரீடுடுக்கின்ற

குதா வாளிச் சயவு பாணையுடன்

கூசிதுபாதம் சப்பா டீடுக்கங்கட னக்கட ச

காராவீ புறா, புப் பா நங்கடி. சொமமி (23)

கூ - வது நளை

ப்பதகச தீன்பீ தொரூ குநளக்காசா

பூங குரல்லவாண்ம சம வாண்மயுடன்

நடபொடி ஆ விக் குடடச்சாராமுசுபத்தும்

நன்னயுறாசவம் பா நங்கடி. மகாமமி (24)

கூ - வது நளை

வந்திரபேச அமானதசிறகநதா

தேவிலவளிதெயவு குஞசுக்கு

திருவிழாக்கொம்மி.

கந.

ஆவலாகர்ச்சவுளி பதினெண்கடைக்காரர்  
அரியவுற்சவம் பாருங்கடி. கொம்மி (உச)

கும - வது நாள்.

வெள்ளோயானையில் மீதமர்க்குத்துக்குத்  
வேவுதெய்வயானையை மணம்புரிந்து  
மென்னவேலேமேற்படி சுவரிக்கடைக்காரர்  
மேண்மையாழுற்றவம் பாருங்கடி. கொம்மி ()

கடி - வது நாள்.

வேடர்பறிக்குக்கண் மண்டபத்திற்கந்தர்  
மீறும்பும்வள்ளிதெய் வாணியுடன்  
ஆட்யபராகர் பாக்குவர்த்தகர்  
ஆணக்தவுற்சவம் பாருங்கடி. கொம்மி (உச)

கது - வது நாள்.

பச்சைபாலிலில்மீ தெழுக்கத்திறுபிக்கந்தர்  
பாங்குடன்வள்ளி தலைபணஞ்செய்  
திச்சையுடன்வரப் பாக்குவர்த்தகர்  
இலையவுற்சவம் பாருங்கடி. கொம்மி (உன)

கன - வது நாள்.

கந்தபொடியுற் சுவழுங்கந்தருட்  
கவிக்கும்வள்ளிதெய் வாணிக்கண்பாய்த்  
சந்ததஞ்செய்யிரத் தினவேல்நாய்க்கண்  
தவுன்னுற்சவத்தைப் பாருங்கடி. கொம்மி ()

கச - வது நாள்.

ஆற்முககவாயி தய்மிருபக்களில்  
அமரும்வள்ளிதெய் வாணியுடன்

வீரடனேவர மாநாதகலைக்காரர்  
விசித்ரயுற்சுவம பாரங்கடி. கொம்பி (ஒகு)

வாழ்த்து.

உந்தர்கார்ச்சந்தெய்ய யானிபதம் வாழி  
குதிர்கேல்யீல்வீர மாதுக்கூரமுமி  
காந்தரஸௌர்த்தோப பாபாடலும்வாழி  
தூந் சூசம்யன்பாருப யாழியம்ப

முறைத் து.

—

ஓ ஆய்ய ஞார்த்தீஸ்.

சேனமிய ஞாக்காசம் கூட விதவான,  
திருமயிலை - வி. சுந்தர முதலியாரவர்கள்  
தெற்கே டீயூவது முறை யாத்தினாயாச  
சென்றுமாது  
திருச்சேந்தூர் முருகக்கடவுள்பீது பாடிய  
தனி வெண்பாக்குள்.

—  
ஆண்டிக்கு முற்பிள்ளை யான திருக்கிசுந்தூர்  
தூந்திய விவாயகனின் தூவடியை — வீவண்டியே  
துள்ளம் பூரி, தென் வள்ளிதெய்வ யானைமலை  
தன்மா சேலவறீனத் தன்டு.

திருச்செந்துர் தனி வெண்பாக்கள்.

செந்தூரைக் காணச் சிறியனே மாறுறையுங்  
கந்தனே வந்தென் கவிதீர்த்தேன்—பந்தவினை  
நீக்கிவரம் பாலித்து கோர்க்க இலையானும்  
போக்கிச் சுகந்தானிப் போது.

தேகதிடம் வேண்டுஞ் சேவிக்கச் செந்தூரா  
போகசக வாழ்வைப் பூசுவத்தில்—யோகமிகத்  
தந்துநீ காத்துத் தலைதோறு மேலாழுக்கு  
வந்து வழித்துணையாய் வர.

வேலுங் கன்காவின் மீதமாருந்தன்னடக்க  
தாலுஞ்சே வற்கொடியுங் கண்டனால்—மேலும்  
அண்ணை விருவர்களி ழுண்ணலே காப்பதழக்கு  
உண்ணவிட யாரிங் குரை.

திடமாக வேணாம்பிச் செந்தூரை அந்தேன்  
கடனைகலச் சுற்றுக்கடைக் கண்பார்—விடமாருங்  
கண்டன்மடி பாலாகற் கணகசம் பத்தேழுழக்  
குண்டாகச் சேங்கி யுவந்து.

தித்தியருட் செந்தூரைச் சிங்கித் தெளியேணற்  
பத்கிபெற வந்தேன் பகவதியாஞ்—சத்திதரு  
வேலா டய்; தீர்த்து வெற்றி யருளுமரன்  
பாலா விருஷாத்திரன் பார்.

மங்கை புனம்பாகன் வாழ்தலங்க எத்தனையுன்  
சங்கைவின்றி யான்போய்த் தரிசிக்கத்—துங்கமிகு  
வைரியமாய்ச் செந்தூர் வடிவே வரசே  
தையியழுண் டாகவரக் தா.

சித்தர் தவ்யாகர் சேளிச்சுஞ் செந்தூரில  
பத்தர் தமக் கீகற்றவரம் பாலிக்கும்—நித்தியழும்  
ரன்றி தனைமறவா ஈற்குண்முண் டாகவருள்  
குன்றி துறையுங் குகா.

திருக்குலவஞ் செந்தூர்ஸ் சிவசண் முகனே  
இருக்குஞ் தனையுமெனி யேனைப்—பெருக்கழுற  
வைத்திருக்க வேண்டும் வறுமை பிளிடிர்த்து  
நித்தியவாழ் வந்தருக நி.

அப்பாவன் சேவை யடியனே னெப்போதுங்  
துப்பாமல் வந்து தரிசிப்பேன்—இப்பாரில்  
எங்கெங்கு சென்றுது மெல்வேலீ செப்தா அங்  
தங்குஞ்செந் தூரில்மனங் தான்.

புள்ளிசே வற்கொடியும் ரொற்புறவே வாயுதமுக்  
துள்ளிவிளை யாடுநற் ரேஞ்சையுடன்—ஒன்றியசீர்  
வீரவா குத்தேவர் வீற்றபருஞ் செந்தூரைச்  
சீரவா கெஞ்சே தினம்.

வேலுயயிலுந்துபின்.

---

